

## VITAMINS

- It is one of important nutrient for humans. Vitamins are nutrients your body needs to function and fight off diseases. Your body cannot produce vitamins itself, so you must get them through food. There are 13 vitamins that are essential to your body. They are two types 1. fat-soluble [A, D, E, K] 2. Water soluble [B, C]

### VITAMIN A [RETINOL OR ANTI-XEROPHTHALMIC VITAMIN]

- It's fat soluble vitamins
- Exists two form : VA<sub>1</sub> and VA<sub>2</sub>
- Animal Synthesize : Vitamin form carotene
- Sources : carrots, Pumpkins, fruits, spinach etc.
- Function : promote growth, essential for protein synthesis
- Deficiency symptoms : children retard growth, Night blindness.
- Over dose : Hyper vitaminosis

### VITAMIN D [CALCIFEROL]

- It's steroid compound.
- Skin - cholesterol - sunlight - Vitamin D Synthesis
- Sources : milk, butter, Ghee, egg etc.
- Function : 1. Helps calcium and phosphate absorption in intestine .  
2. Bone and teeth development.
- Deficiency symptoms : Rickets, Osteomalacia.

## VITAMIN E [TOCOPHEROL OR ANTIFERTILITY]

- Its Antioxidant.
- Prevents Oxidation of vitamin A, fatty acids.
- Reproduction of mammals.
- Normal Functioning of muscle.
- Deficiency Symptoms : Resorption sterility.

## VITAMIN K [ANTIHAEMORRHAGIC VITAMIN]

- Sources : green plants and microorganisms, cabbage, etc.
- Function : Synthesis of ~~prothrombin~~ in liver.
- Deficiency Symptoms : coagulation prevented

## VITAMIN Q

- Source : Soybeans
- Function : blood clotting

## VITAMIN U

- Source : curd
- Function : cure gastritis, gastric and duodenal ulcers.

## VITAMIN B<sub>1</sub> [THIAMINE]

- Cereals - Outer layer and bran layer.
- Function : 1. React with ATP - Thiamine pyrophosphate coenzyme in glycolysis and Krebs cycle.  
2. Carboxylase - Oxidative decarboxylation of pyruvic acid, lactic acid and ketoglutaric acid. final step in oxidation of sugar in tissue and brain.

\* Deficiency Symptoms: Oedema - legs, Anorexia - loss of appetite

### VITAMIN B<sub>2</sub> [RIBOFLAVIN]

\* Sources: milk, Green leafy vegetable, nuts, Soybeans etc.  
It's a component of 2 important co-enzyme FMN and FAD.

\* Function: Growth, component of actyl co-enzyme ~~dehydro~~ -genase

\* Deficiency Symptoms: Sore in tongue, dermatitis in face.

### VITAMIN B<sub>3</sub> [PANTOTHENIC ACID]

\* Sources: yeast, egg, wheat, rice bran etc.

\* Function: metabolism.

\* Deficiency Symptoms: Dermatitis

### VITAMIN B<sub>5</sub> [NIACIN OR NICOTINIC]

\* Sources: yeast, bran, liver, maize, coffee, tea etc.

\* Function: Growth, Promotes fat formation from carbohydrates

### VITAMIN B<sub>6</sub> [PYRIDOXINE]

\* Sources: yeast, cereals, liver, meat etc.

\* Function: Synthesis of fat.

\* Deficiency Symptoms: Rat - dermatitis, man - Not known.

### VITAMIN B<sub>7</sub> [BIOTIN]

\* Sources: yeast, Vegetable, Peas, nuts etc. Moderate in all food stuff.

\* Function: 1. Synthesis of lipids

Prevent dermatitis in dog.

\* Deficiency Symptoms: Increased Blood cholesterol.

\* உயிரையீட்டுகளின் அமெரிக்கன் மாத்துக் கால்பணியை.

திரிதலை சூழவீச்சு மூலம் கிள்டியெலையை வைத்

வைப்புமிகிளி	கிள்டிக்கும் உணவு வைக்கி	வைப்புமாக(0%) வை
வைப்புமிகிளி A (NII) (கொடுப்பல் குறைபாலு)	பச்சை, பக்கடி, இட்டிலை, கீரை, காஷ்சி, மலிலி பக்கல்க்கிளை	நாட்டாரைகள் உரிமீடு எழுமிகுகளின் உருதி, மாங்கா உயிரையீட்டுகளின் வாரிக்கிளை கூட்டு மீ.
வைப்புமிகிளி B (காலிதிளப்பால்) (கொடுப்பல் குறைபாலு)	பால், கூட்டா, வந்தி, வாக்கிளைப்பு.	<b>குறைபாலு:</b> - வாரிக்கிளை நாட்டாரையும், மாங்காக்கிளை பக்கல், கிள்டிமிக்கால்மியா உயிரையை மாதிரியும் கணிக்கீர் குறைபாலு.
வைப்புமிகிளி C (கொடுப்பல் குறைபாலு)	பால், கூட்டா, வந்தி, வாக்கிளைப்பு.	<b>குறைபாலு:</b> - வாக்கிளை நாட்டாரையும், மாங்காக்கிளை பக்கல், பக்கியாக்கை, நிக்களிளி.

வைட்டுக்கூடங்கள்	தினமில்லை உணவு வொட்டும்	வெயல்லோ மனி.
B <sub>3</sub> : - வியாசிகள்	ஆஸ்திராலியா, இங்கா, எஃப் கலில்பீஸ், சூபிகார்ட்டன்,	உள்ளிடங்க மற்றும், நூல்கள் மற்றும்
B <sub>5</sub> - வாக்ஸ்டாக்ஸ்ட் அங்கி:	கலில்பீஸ், சூபிகார்ட்டன், கா.எஃ.	கூட்டுறைக் கூட்டுறையானது நீதித் ஒத்துங்களில் - அவிமியா குணமிவருத்தம்
B <sub>6</sub> - காவிடாக்கிளி	கிழுட்ட, எஃப், மாஷீப் கூபிகார்ட்டன்	காக்கும் வீப்புக் ஏவிகாலினில் அவிமியா ஏதிமக்கிளி கூடு உதிர்வால் உத்திராக்கிளி
B <sub>7</sub> - வழியாட்டு (B <sub>H</sub> )	குட்டை, வகுப்பு வணக்கன்	குடு, பகுபலி, கிழான வெமிலையீஞ்சிலி ஏஷும் கிவர்க்குத்தில் காக்கும் ஏதிமக்கா, கூட்டு வநாகி
B <sub>9</sub> - .. மூலிகை அவிலம்	எ.எஃ.டி. கூபிகாரி எலில் உணவாகும் கிர்தாப காணப்புமே.	கூட்டுறைக், RNA உழுவாக்கம், RBC அதிகரிம், கார்க்காலில் - அவிமியா
B <sub>12</sub> - கூச்சா புகாவாலமின்.	கலில்பீஸ், மாலி, மாஷீப், மீன்.	தியாக்கிளி அவிலக்கார உதுவாக்கிம். (H.O - மாவுக்கீசு ராக்குப்பு ஏதிமக்கி) <b>கிரைபாடு:-</b> கிரைக் அணுக்காலி காண்ணிக்கையை கிரைக்கும் அவிமியா, வைப்பரி கிரைப்பியல்
குமிளாக்டாஸ்	கலில்பீஸ், மாலி.	மாஷிக்காலி கிரைபாடு கிஸினல். <b>கிரைபாடு:-</b> பாஸால் முனிலி குடு உதிர்க்கும்.
யூட்டுக்கி C (அவிக்காம்)	அப்பாஸி, கவுனி, குக்காலி, கூட்டுக்கை, மீக்கிலி.	காய்க்காத கிரைப்புக்கும். உணவு தினத்துடுத்து ரங்கினா ஏதுவாக்கும். மாவுக்கீசு <b>கிரைபாடு கிரைபாடு:-</b> லீகாரீயா - மீன் ம். ஜூக்காலி கிரைக்கும் உழுவும், கீட்டா.

<p>கார்பாக்டைகேஷன்</p> <p><u>கார்பாக்டைகேஷன் K</u>  <u>(அந்தியுதிர்மாபிள்ளது)</u>  <u>(நோக்ரீமில் கார்பாக்டைகேஷன்)</u></p>	<p><u>குடுக்கிற உலையாருள்</u></p> <p>நிலைக் கார்பாக்டைகேஷன்,      சூப்பி : மதுவு கூட்டுத்தகை      வெப்பம் : கார்பாக்டைகேஷன், கார்பாக்டைகேஷன்      வெப்பம் : கார்பாக்டைகேஷன், கார்பாக்டைகேஷன்</p>	<p>புதை (0.2) ரெசெ</p> <p>கார்பாக்டைகேஷன் கார்பாக்டைகேஷன்      கிராஸ்டைப் 0.5%      பெராக் பாக்டைகேஷன்</p> <p><u>குறைபாடு</u> :- திருத்த      உலையாருள்</p>
<p>கார்பாக்டைகேஷன் Q</p> <p><u>(புதைகை)</u>  <u>(Coenzyme)</u></p>	<p>கார்பாக்டைகேஷன், கார்பாக்டைகேஷன்,      கோஃபி, மாஸ்ட்காஃபி</p>	<p><u>குறைபாடு</u> :- திருத்த நகப்பதை      கிராஸ்டைப், ஒலி உலையாருள் திருப்பு</p> <p>ஆல்கால் நகப்பதை,      ஆயு தீல் காம்.</p> <p><u>குறைபாடு</u> :- அலீகா</p>
<p>கார்பாக்டைகேஷன் B</p> <p><u>(தீவில் கார்பாக்டைகேஷன்)</u></p>	<p>கார்பாக்டைகேஷன் காயிஸ்ட்ரா</p>	<p><u>குறைபாடு</u> :- கால் செல்லாக்கியை,      தலை கண்மாறியை,      தலை எடுத்துமாறை அலைப்பதியை கார்பாக்டைகேஷன் காயிஸ்ட்ரா</p> <p><u>குறைபாடு</u> :- குடுக்கு ஆகும், மூடுக்கிடீல் புதை.</p>
<p>கார்பாக்டைகேஷன் B யின் மாதுகை.</p>	<p>கார்பாக்டைகேஷன் காயிஸ்ட்ரா</p>	<p>2.1 லிஃ உடுக்கை ATP யிடை      கேள்கிழ் கேள்கிழ் கார்பாக்டைகேஷன்      அங்கு மாறி கிராஸ்டைப் கிராஸ்டைப் கிராஸ்டைப் பாக்டைகேஷன்</p>
<p>B<sub>1</sub>, காந்தாரை</p>	<p>கார்பாக்டைகேஷன் காயிஸ்ட்ரா</p>	<p><u>குறைபாடு</u> :- ஏ.ஏ.ஏ. -      அழுப்பு மாதுகை கொய்      கிராஸ்டைப் கிராஸ்டைப் பாக்டைகேஷன்      அழுப்புக்கை கொய்</p>
<p>B<sub>2</sub> கார்பாக்டைகேஷன்</p>	<p>கார்பாக்டைகேஷன் காயிஸ்ட்ரா</p>	<p>கார்பாக்டைகேஷன், FMN, FAD</p> <p><u>குறைபாடு</u> :- கார்பாக்டைகேஷன் பாக்டைகேஷன், கிராஸ்டைப் கிராஸ்டைப் பாக்டைகேஷன்</p>